



சபரகமுவ மாகாணக் கல்வித்தினைக்களம் வாரந்துப்பாடசாலை

பாடம்:வணிகமும் கணக்கிட்டுக் கல்வியும்

வாரம் அக்டோபர் 04 - அக்டோபர் 08

தரம் 10

കുളിപ്പോവി കർണ്ണ ലൗഗം

தெஹியோவிடகல்வி வலயம்

பரீட்சை மீதியைச் சமப்படுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வழக்கள்

- கணக்குடுச் செயன்முறையில் எழுதினால் சில வழக்கள் காரணமாகப் பரிட்சை மீதியின் வரவு, செலவு நிரல்களின் கூட்டுத்தொகைகளுக்கிடையில் வேறுபாடு ஏற்படக்கூடும். இத்தகைய வழக்களையே பரிட்சை மீதியின் சம்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் வழக்கள் என்போம்.
 - இவ்வாறு வரவு, செலவு மீதி நிரல்களின் கூட்டுத்தொகைக்கிடையில் வேறுபாடு நிகழும் போது அவ் வழக்களை இனங்கண்டு திருத்தம் வரவில் பரிட்சை மீதியிலுள்ள வேறுபாட்டுத் தொகை துற்காலிகமாக பதியப்படும் கணக்கு “தொங்குற கணக்கு” அகும்.

പാഠ്യം - 1

அனிதா வணிகத்தின் 2020.12.31 அன்று தயாரிக்கப்பட்ட பரிட்சை மீதியின் வரவு, செலவு நிரல்களின் கட்டுக்கொகை பின்வருமாறு.

வரவு நிரல் - ரூபா 950,000

செலவு நில கோடி 920,000

தொங்கங் கணக்கில் மாங்க வேண்டிய தொகையை அறிந்து எக்கணக்கில் எப்பக்கத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பதைக் காட்டுக்.

ਪਾਇੰਚੀ 2

சீதா வனிகத்தின் மூலம் 2020.03.31 ஆம் திங்கள் தயாரிக்கப்பட்ட பரிட்சை மீதியின் வரவு செலவு நிரல்களின் கூட்டுத்தொகை சம்மாகவில்லை.

சீதா வணிகத்தின்

2020.03.31 திகதியிலான பரிசை மீது

கணக்கின் பெயர்	வரவு	செலவு
காகக் கணக்கு	9750	
கடன்பட்டோர் கணக்கு	3150	
கடன் தொடுத்தோர் கணக்கு		4000
உபகரணங்கள் கணக்கு	1400	
இருப்பு கணக்கு	1500	
வாடகைக் கணக்கு	1300	
வங்கிக் கடன்		50,000
மூலதனம்		150,000
மோட்டார் கணக்கு	100,000	
வங்கிக் கணக்கு	5000	
கட்டிடக் கணக்கு	50,000	
சம்பளக் கணக்கு	7500	
	<hr/>	
	179,600	<hr/>
		204,000

தொங்கற் கணக்கில் மாற்று வேண்டிய தொகையை அறிந்து அக்கணக்கில் எப்பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதைக் காட்டுக.

ပယିନ୍ଦଶି

பாடப்புத்தகத்தில் உள்ள செயற்பாடு 03 ஜீ செய்க (பக்கம் 188)